

تاميلي
தமிழ்



مفادات الصيام

நேள்வை பாறாக்க்வீடும் கார்ப்பங்கள்

ஆசிரியர்:

கலாநிதி அஷ்ஷெய்க் ஹைதம் முஹம்மத் சர்ஹான்

முன்னால் மதீனா புனித பள்ளி கலாசாலை ஆசிரியர்,
ம.:ஹத் சுன்னாவ்ஹ் இகணையதள மேற்பார்வையாளர்.

www.alsarhaan.com

WWW.MAHADSUNNAH.COM

நோன்பை பாழாக்கிவிடும் காரியங்கள்

நோன்பு என்பது அதிகாலை உதயமானதிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல், குடிக்காமல், உடலுறவில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காக தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளும் ஒரு வணக்கமாகும்.

எனவே நோன்பை பாழாக்கிவிடும் பின்வரும் காரியங்களிலிருந்து முற்றாக விலகி நோன்பை பாதுகாத்துக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

1. உண்ணல், பருகல் மற்றும் உணவுக்கு சமமாக வழங்கப்படக்கூடிய சேலைன் போன்றதை உட்செலுத்துதல்.
2. உடலினுள் இரத்தம் ஏற்றுதல்.
3. உடலுறவு கொள்ளல், மற்றும் ஏதேனும் வழிகளில் விந்தை வெளியேற்றுதல்.

(ஆயினும் தூக்கத்தின் போது விந்து வெளியேறுதல், இச்சைநீர் (மதி) வெளியேறுதல் என்பன நோன்பை முறிக்காது)

4. வலிந்து வாந்தியெடுத்தல்.

எனினும் தானாக வாந்தி வருவதன் மூலம் நோன்பு பாழாகாது. ”நோன்பாளிக்கு வாந்தி இயல்பாக வந்தால் அவர் அந்த நோன்பை கழா செய்யத் தேவையில்லை. ஆனால் அவர் வலிந்து வாந்தியெடுத்தால் அந்த நோன்பை பிறிதொரு தினத்தில் கழா செய்ய வேண்டும்” என நபிகளார் குறிப்பிட்டார்கள்.

5. இரத்தம் குத்தியெடுத்தல் மற்றும் இரத்த தானம் செய்தல்.

நோன்பாளி ஒருவர் இரத்த தானம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் நோன்பை விட்டுவிட்டு இரத்த தானம் வழங்கி, அந்த நோன்பை வேறொரு தினத்தில் கழா செய்துகொள்ள முடியும்.

6. பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் பிரசவ உதிரம் வெளிப்படல். மேற்படி இரு உதிரப் போக்குகளும் சூரியன் மறைவதற்கு ஒரு விநாடிக்கு முன் நிகழ்ந்தாலும் நோன்பு முறிந்துவிடும்.

நோன்பை பாழாக்குகின்ற மேற்குறித்த காரியங்களை ஒருவர் அறியாமல் அல்லது மறதியாக அல்லது நிர்ப்பந்தத்துக்கு உள்ளான நிலையில் செய்தால் அவரது நோன்பு பாழாகிவிடாது. ஆயினும் மாதவிடாய் மற்றும் பிரசவ உதிரம் எச்சூழ்நிலையில் நிகழ்ந்தாலும் நோன்பு முறிந்துவிடும்.

நோன்பு என்ற வணக்கத்திற்கு வரையறைகளும் ஒழுங்குகளும் உள்ளன. அவற்றை "அல்லாஹ்வின் வரையறைகள்" என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. எனவே, அவற்றைப் பேணி நோன்பை பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.